

قَالُوا يَقُولُونَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزَلَ مِنْ بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا  
 لِمَا بَيْنَ يَدَيْهِ يَهُدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ<sup>١٣٠</sup> يَقُولُونَا  
 أَجِبُّوْا دَاعِيَ اللَّهِ وَأَمْنُوا بِهِ يَغْفِرُ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُحِرِّكُمْ  
 مِنْ عَذَابِ الْيَمِينِ<sup>١٣١</sup> وَمَنْ لَا يُحِبُّ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي  
 الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِنْ دُونِهِ أَوْلِيَاءٌ إِلَّا كَمِّلَ فِي ضَلَالٍ مُبِينٍ<sup>١٣٢</sup>  
 أَوْلَئِرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْنِي  
 بِخَلْقِهِنَّ بِقِدِيرٍ عَلَى أَنْ يُحِبِّي الْمَوْتَىٰ بِلَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ<sup>١٣٣</sup>  
 وَيَوْمَ يُعَرَّضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَلَيْسَ هَذَا بِالْحَقِّ قَالُوا  
 بِلَى وَرَبِّنَا قَالَ فَذُو دُقُوقِ الْعَذَابِ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ<sup>١٣٤</sup> فَأَصْبِرُ  
 كَمَا صَبَرَ أَوْلُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا سُتُّعِجْلُ لَهُمْ كَانُوكُمْ  
 يَوْمَ يَرَوْنَ مَا يُوعَدُونَ لَمْ يَلِمُّوْا إِلَّا سَاعَةً<sup>١٣٥</sup> مِنْ نَهَارٍ  
 بَلْغُ فَهَلْ يُهْلِكُ إِلَّا الْقَوْمُ الْفِسْقُونَ<sup>١٣٦</sup>

وَرَبُّهُمْ لَمْ يَتَبَشَّرْ بِهِمْ إِنَّمَا يَعْلَمُ كُلَّ كُوْنٍ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ<sup>١٣٧</sup>  
 الَّذِينَ كَفَرُوا وَاصْدَعُوا عَنْ سَبِيلِ اللَّهِ أَصْلَى أَعْمَالَهُمْ<sup>١٣٨</sup>

٢٦

30. (அவர்களிடம்) "எங்களுடைய கூட்டத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியற் றோம்; (அது) தனக்கு முன் னுள் ளதை(வேதங்களை) உண்மைப்படுத்துகின்ற நிலையில், மூஸாவுக்குப் பின்(அது) இறக்கப்பட்டுள்ளது; அதுசத்தியத்தின்(உண்மைமார்க்கத்தின்)பாலும், நேரான வழியின் பாலும் வழி காட்டுகிறது" என்று கூறினார்கள்.

31. "எங்களுடைய சமூகத்தாரே! அல்லாஹ் வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள்; மேலும், அவரை விசுவாசியுங்கள்; (அதன்பொருட்டு) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன்(அல்லாஹ்) மன்னித்து விடுவான்; துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களை அவன் காத்துக்கொள்வான்"(என்றும்),

32. "எவர் அல்லாஹ் வின் அழைப்பாளருக்கு பதில் கூறவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்) வியலாமல் ஆக்கி விடுபவர்கள்; (அல்லாஹ்) வாகிய அவனையன்றி, அவருக்கு உதவியாளர் களுமில்லை; அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்" (என்றும் ஜின்கள் கூறினார்கள்).

33. நிச்சயமாக, வானங்களையும், பூமியையும் படைத்து, இன்னும், அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக, அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

34. மேலும், நிராகரிப்போரை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில்(அவர்களிடம்,) "இது உண்மையானதாக இல்லையா?" (என்று கேட்கப்படும்) அ(தற்க)வர்கள் "எங்களிரட்சகள் மீது சத்தியமாக! ஆம், (உண்மைதான்)" என்று கூறுவார்கள். (அதற்கவர்களிடம்) "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இதன்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்" என்று (அல்லாஹ்) கூறுவான்.

35. (நபியே! நம்முடைய) தூதர்களிலுள்ள உறுதிமிக்கவர்கள், (கவ்டங்களை) பொறுத்துக்கொண்டிருந்த பிரகாரமே, நீரும் பொறுமையாக இருப்பீராக! (நிராகரித்த) அவர்களுக்காக (வேதனையை) நீர் அவசரப்படவேண்டாம்; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில்,(இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையேயன்றி (அதிகமாகத்) தாம் தங்காதவர்களைப் போன்றிருப்பார்கள்(இது உம்மால் அவர்களுக்கு) எத்திவைக்கப்பட வேண்டியதாகும்; ஆகவே, பாவம் செய்த கூட்டத்தினரைத் தவிர (மற்றொரும்) அழிக்கப்படுவார்களா?

அத்தியாயம் : 47

முஹம்மது

வசனங்கள் : 38 மதனீ ருகாஃகள் : 4

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ் வின் பெயரால் ( ஓதுகிறேன்).

1. (அல்லாஹ் வின் அத்தாட்சிகளை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ் வின் பாதையை(அதில் மனிதர்கள் செல்வதை)விட்டும் தடுத்துக்கொண்டிருந்தார்களே அத்தகையோர்\_அவர்களின் செயல்களை (பயனற்றதாக்கி) அவன் வீணாக்கி விட்டான்.

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصِّلْحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ  
 وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَرُوا عَنْهُو سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَّهُمْ ②  
 ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا تَبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا  
 اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذِلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ ③  
 فَإِذَا الْقِيَمُ الَّذِينَ كَفَرُوا فَاضْرَبُ الرِّقَابَ حَتَّىٰ إِذَا أَشْخَنْتُمُوهُمْ  
 فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَامًا بَعْدَ وَإِتَّا فِدَاءً حَتَّىٰ تَضَعَ الْحَرْبُ  
 أَوْ زَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَا تَنْصَرُوهُمْ وَلَكِنْ لَيَبْلُوُا  
 بَعْضَكُمْ بِعَيْنٍ وَالَّذِينَ قُتُلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضْلَلَ أَعْمَالُهُمْ  
 سَيَهْدِيهِمْ وَيُصْلِهِمْ بَالَّهُمْ ④ وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَفَهَا اللَّهُمْ  
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرُكُمْ وَيُشَبِّهُ  
 أَقْدَامَكُمْ ⑤ وَالَّذِينَ كَفَرُوا فَتَعْسَلُوهُمْ وَأَضْلَلُ أَعْمَالَهُمْ ⑥  
 ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا نُزِّلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ⑦  
 أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيُنْظِرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ  
 مِنْ قَبْلِهِمْ دَمَرَ اللَّهُ عَلَيْهِمْ ۝ وَلِلْكُفَّارِينَ أَمْثَالُهَا ⑧ ذَلِكَ  
 بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكُفَّارِينَ لَامْوَالٍ لَهُمْ ⑨

عَذَابٌ فَيَعْلَمُونَ ۝ ۱۳ وَقَدْ يَبْدِأ بِعَوْلَمَةٍ ذَلِكَ مِنْ أَقْرَبِ الْمُؤْمِنِينَ وَمِنْ قُلُوبِ الْمُكَافِرِ ۝

۱۴

2. இன்னும், (அல்லாஹ் வை) விசவாசித்து, நற்கருமங்களையும் செய்து, முஹம்மது மீது இறக்கிவைக்கப்பட்டதையும்\_அது தங்கள் இரட்சகனிட மிருந்து வந்த உண்மையான வேதம்) ஆக இருக்கும் நிலையில்\_ விசவாசித் திருந்தார்களே அத்தகையவர்களின் தீயவைகளை அவர்களை விட்டுப் போக்கி, அவர்களுடைய நிலைமையையும்(அல்லாஹ் வாகிய) அவன் சீர் படுத்திவிட்டான்.

3. அது (ஏனென்றால்,) நிச்சயமாக நிராகரிப்போர் பொய்யைப் பின்பற்றி னார்கள்; விசவாசங்கொண்டவர்களோ, நிச்சயமாகதங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மையைப் பின்பற்றினார்கள் என்பதாலுமாகும்; இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை உதாரணங்களாகக்கூறி தெளிவா)க்குகின்றான்.

4. ஆகவே, (விசவாசிகளே! உங்களிடம் போர் புரியும்) நிராகரிப்போரை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி அவர்களுடைய) பிடரிகளை வெட்டுங்கள்; முடிவாக நீங்கள் அவர்களுடன் கடும் போரிட்டு (கைதிகளாகப் பிடித்துக்கொண்டு) விட்டால் அப்போது (கைதிகளின்) கட்டை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பின்னர் (அவர்களை) உபகாரமாக (விட்டு விடுங்கள்) அல்லது ஈடுபெற்று (விட்டு விடுங்கள்; இவ்வாறு) போர் (புரியும் எதிரிகள்) தம் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (போர்புரியுங்கள்); இது (அல்லாஹ் வின் கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தாலோ (முன்னதாகவேபதிலடிகொடுத்து) அவர்களை தண்டித்திருப்பான்; எனினும், (போர் புரிய கட்டளையிட்டது) உங்களில் சிலரை, சிலரைக்கொண்டு சோதிப்பதற்கேயாகும்; மேலும், அல்லாஹ் வுடைய பாதையில் கொல்லப்பட்டார்களே அத்தகையோர்\_ அவர்களுடைய (நன்மையான) செயல்களை அவன் வீணாக்கிவிடவே மாட்டான்.

5. அவர்களை அவன் நேர் வழியில் செலுத்துவான்; அவர்களுடைய நிலைமையையும் அவன் சீர்படுத்திவிடுவான்.

6. மேலும், அவன்ன (நாட்சு சவனபதியான) தை அவர்களுக்கு அறிவித்திருந்தானோ, அச்சவனபதியில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.

7. விசவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ் வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான்; மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.

8. இன்னும், (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்\_ அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை (அல்லாஹ் வாகிய) அவன் அழித்தும்விட்டான்.

9. இது (ஏனெனில்), அல்லாஹ் இறக்கிவைத்ததை நிச்சயமாக அவர்கள் வெறுத்துவிட்டார்கள் என்ற காரணத்தினாலாகும்; ஆதலால், அவர்களுடைய செயல்களை யெல்லாம் (அல்லாஹ் வாகிய) அவன் அழித்துவிட்டான்.

10. அவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (அவ்வாறாயின்) அவர்களுக்கு முன்னர் (அல்லாஹ் வின் கட்டளைக்கு மாறு செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கண்டுகொள்வார்கள்; அவர்கள் மீது அல்லாஹ் அடியோடு அழிவை ஏற்படுத்திவிட்டான்; நிராகரிப்போருக்கும் இவை போன்றவை உண்டு.

11. இது (ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் விசவாசங்கொண்டோரின் பாதுகாவலன் என்பதினாலும், நிச்சயமாக நிராகரிப்போர், அவர்களுக்குப் பாதுகாவலர் எவருமில்லை என்ற காரணத்தினாலுமாகும்.

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصِّلَاةَ جَنَّتٍ تَجْرِي  
 مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَسَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا  
 تَأْكُلُ الْأَنْعَامُ وَالثَّارِمُ شَوَّى لَهُمْ<sup>(١)</sup> وَكَائِنٌ مِّنْ قَرْيَةٍ هُنَّ أَشَدُ  
 قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِي أَخْرَجْتَكَ أَهْلَكُنَّهُمْ فَلَمَّا صَرَّ لَهُمْ<sup>(٢)</sup>  
 أَفَمَنْ كَانَ عَلَى بَيْنَةٍ مِّنْ رَبِّهِ كَمَنْ زُيَّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَ  
 اتَّبَعُوا هَوَاءَهُمْ<sup>(٣)</sup> مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُشْكُونُ فِيهَا  
 أَنْهَرٌ مِّنْ كَلَّا غَيْرِ أَسِنٍ وَأَنْهَرٌ مِّنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَرٌ<sup>(٤)</sup>  
 مِنْ خَمْرٍ لَدَدٍ لِلشَّرِبِينَ هُوَ أَنْهَرٌ مِّنْ عَسَلٍ مُصَقَّبٍ وَلَهُمْ  
 فِيهَا مِنْ كُلِّ الشَّرَابِ وَمَغْفِرَةٌ مِّنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي  
 الثَّارِ وَسُقُومٌ أَمَاءٌ حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ<sup>(٥)</sup> وَمِنْهُمْ مَنْ يُسَمَّعُ  
 إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا اللَّذِينَ أُوتُوا الْعِلْمَ  
 مَاذَا قَالَ أَنْفَاقًا أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَ  
 اتَّبَعُوا هَوَاءَهُمْ<sup>(٦)</sup> وَالَّذِينَ اهْتَدَوا زَادُهُمْ هُدًى وَآتَاهُمْ  
 تَقْوِيمٌ<sup>(٧)</sup> فَهَلْ يُنْظَرُونَ إِلَّا السَّاعَةُ أَنْ تَأْتِيهِمْ بَغْتَةً  
 فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا فَإِنِّي لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرُنَاهُمْ<sup>(٨)</sup>

12. நிச்சயமாக அல்லாஹ் விசவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையோரை சுவனபதிகளில் புகுத்துகின்றான்; அவற்றின் கீழ் நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும், நிராகரிக்கின்றார்களே அத்தகையவர்கள் (உலக) சுகத்தை அனுபவித்துக் கொண்டும், கால்நடைகள் தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள்; (நரக) நெருப்பே அவர்களின் ஒதுங்குமிடமாகும்.

13. இன்னும், உம்மை வெளியேற்றிய அத்தகைய உம்முடைய ஊ(ரா)ரை விட எத்தனையோ ஊ(ரா)ர் கள் – அவை(களில் வசித்தவர்கள்) பலத்தால் மிகக் கடினமாக இருந்தன(ர்); அவர்களை(அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம்; (அச்சமயம்) அவர்களுக்கு உதவிபுரிவோர் (எவரும்) இல்லை.

14. எனவே, தன் இரட்சகனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருக்கிறாரே அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக் கப்பட்டு, தங்கள் மனோ இச்சைகளையும் பின்பற்றினார்களே அவர்களைப் போன்று ஆவாரா?

15. பயபக்தியுடையவர்கள் வாக்களிக்கப்பட்டார்களே அத்தகைய சுவனத்தின் தன்மையாகிறது: அதில் தன்னீரிலிருந்து மாற்றமடையாத (தெளிவான) ஆறுகளும், பாலிருந்து தன் சுவைமாறாத (பால்) ஆறுகளும், மதுவிலிருந்து குடிப்போருக்குப் பேரின்பமளிக்கக்கூடிய ஆறுகளும், தெளிவான தேனிலிருந்து (தேன்) ஆறுகளும் உண்டு; அதில் அவர்களுக்கு ஒவ்வொரு விதமான கனிவகை களும், தங்கள் இரட்சகனிடமிருந்து மன்னிப்பும் உண்டு; (இத்தகைய நற்பாக்கியங்களை நல்கப்பெற்ற இத்தகையோர்) நரகத்தில் எவர் நிரந்தரமாக(த் தங்கி)யிருந்து, கொதிக்கும்நீரும் புகட்டப்பட்டு (அதனால்) அவர்களின் குடல்களை அது துண்டு துண்டாக்கிவிடுமே அவர்களைப்போன்று ஆவாரா?

16. (நபியே!) அவர்களில் உமக்குச் செவி சாய்ப்பவர்களும் இருக்கின்றனர்; எதுவரையெனில், அவர்கள் உம்மிடமிருந்து வெளியேறிய சமயத்தில், (விசவாசிகளாகிய, இவ்வேத) அறிவு கொடுக்கப்பட்டவர்களிடம் ("உங்களுடைய நபியாகிய) அவர் சிறிது முன் என்ன கூறினார்?" என்று கேட்கின்றனர்; அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்; மேலும், இவர்கள் தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றிவிட்டனர்.

17. மேலும், நேர் வழி பெற்றுவிட்டோர் – அவர்களுடைய நேர் வழியை (மேலும்) அவன் அதிகப்படுத்தி, அவர்களின் பயபக்தியையும் அவர்களுக்கு அவன் கொடுத்தான்.

18. எனவே, (நபியே! நிராகரிப்பவர்களான) அவர்கள், மறுமையை – அது தங்களிடம் திடீரென வருவதைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? (ஏனென்றால்,) அதன் அடையாளங்கள் திட்டமாக வந்துவிட்டன; அவர்களுக்கு (மறுமை நாளான) அது வந்து விட்டால் அவர்கள் (அல்லாஹ் வழிபாட்டை உலகில் மறந்து விட்டதை) நினைவு கூர்தல் எங்களாம்? (பயனளிக்கும்)

٤٣

٤٤

فَاعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرُ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَ  
 الْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقْلِبَكُمْ وَمَثُولَكُمْ<sup>١٩</sup> وَيَقُولُ الَّذِينَ  
 آمَنُوا وَلَا نُزِّلَتْ سُورَةٌ فَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُّحَكَّمٌ وَذُكْرُ فِيهَا  
 الْقِتَالِ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يَنْظُرُونَ إِلَيْكَ نَظَرًا  
 الْمَعْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ فَأَوْلَى لَهُمْ طَاعَةُ وَقَوْلٌ مَعْرُوفٌ  
 فَإِذَا أَعْزَمَ الْأَمْرَ فَلَوْصَدَ قُوَّالَهُ لَكَانَ خَيْرًا لَهُمْ<sup>٢١</sup> فَهَلْ  
 عَسِيَّتُمْ إِنْ تَوَلَّتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُنْقِطُوا أَرْحَامَكُمْ<sup>٢٢</sup>  
 أُولَئِكَ الَّذِينَ لَعَنْهُمُ اللَّهُ فَاصْمَمُوهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ<sup>٢٣</sup> أَفَلَا  
 يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبِ أَقْفَالِهَا<sup>٢٤</sup> إِنَّ الَّذِينَ ارْتَدُّوا  
 عَلَى أَدْبَارِهِمْ مِنْ بَعْدِ مَا بَيَّنَ لَهُمُ الْهُدَى الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ  
 وَأَمْلَى لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا يُنَزَّلُ اللَّهُ سَنْطِيعُكُمْ  
 فِي بَعْضِ الْأَمْرِ وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ<sup>٢٥</sup> فَكَيْفَ إِذَا تَوَفَّتُهُمْ  
 الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ<sup>٢٦</sup> ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا  
 مَا أَسْخَطَ اللَّهُ وَكَرِهُوا رُضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ<sup>٢٧</sup> أَمْ حَسِبَ  
 الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَنْ لَنْ يُخْرِجَ اللَّهُ أَضْغَانَهُمْ<sup>٢٨</sup>

19. ஆகவே (நபியே!) நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர(வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந் துகொள்வீராக ! உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! இன்னும், (விசுவாசிகளே! பகலில்) உங்களுடைய செயல்பாட்டுக்குரிய இடத்தையும், (இரவில்) உங்கள் தங்குமிடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.

20. மேலும், விசுவாசங்கொண்டவர்கள் (போர்செய்வது பற்றி) யாதொரு (தனி) அத்தியாயம் இறக்கிவைக்கப்படவேண்டாமா? என்று கூறுகிறார்கள்; (அவ்வாறே) ஒரு தீர்க்கமான அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டு, அதில் போர்செய்வது) பற்றிக் கூறப்பட்டிருந்தால், தங்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதே அத்தகையோரை மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்போர் பார்ப்பதைப்போல், (நபியே!) உம்மை அவர்கள் பார்ப்பதை நீர் காண்பீர! ஆகவே, (அவர்களை அழிக்கக்கூடியது) அவர்களுக்கு நெருங்கிவிட்டது.

21. (நபியே! உமக்குக்) கீழ்ப்பட்டு நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறிய போதிலும்) கண்ணியமாகப் பேசுவதும் தாம் (அவர்களுக்கு நன்று); ஆகவே, (போர் செய்வது பற்றிய) காரியம் உறுதியாகிவிட்டால், அப்போது அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

22. நீங்கள் (அல்லாஹ்வின் வேதத்திற்கு கீழ்ப்படிவதை விட்டும்) புறக்கணித்து விடுவீர்களாயின், பூமியில் (இரத்தத்தை ஓட்டி) விஷமம் செய்யவும், இரத்த பந்தத்தில் உள்ள உங்கள் துகற்றத்தாரைத் துண்டித்துவிடவும் முனைவீர்களா?

23. அவர்கள்\_எத்தகையோரென்றால் அவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் (போக்கிக்) குருடாக்கி விட்டான்.

24. அவர்கள் இந்தக் குருஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குரிய பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?

25. நிச்சயமாக, நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின்னர் (அதை விட்டும் புறக்கணித்துத்) தங்கள் பின் புறங்களின் மீது திரும்பிச் சென்றுவிட்டார்களே அத்தகையோர்\_ (அவர்களது செயல்களை) ஷேத்தான் அவர்களுக்கு அழகாக்கிக்காட்டி, அவர்களுக்கு (வீணான ஆசைகளை) நீட்டியும் விட்டான்.

26. இது, (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்தை வெறுத்துக் கொண்டிருந்தோர் (களாகியூதர்) களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்" என்று (இரகசியமாகக்) கூறியதனாலாகும்; மேலும், அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை நன்கறிவான்.

27. எனவே, அவர்களுடைய முகங்கள் மீதும், அவர்களின் முதுகுகளின் மீதும் அடித்து (யிரைக்கைப்பற்றும்) மலக்குகள், அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்களின் நிலை) எவ்வாறிருக்கும்?

28. இது, (ஏனெனில்) அல்லாஹ்விற்குக் கோபமுட்டக்கூடியதை இவர்கள் பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தும் வந்தனர் என்ற காரணத்தினாலாகும்; ஆதலால், அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்வாகிய) அவன் அழித்துவிட்டான்.

29. தம் இதயங்களில் (வஞ்சக) நோய் இருக்கின்றதே அத்தகையவர்கள்\_ அவர்களுடைய கடும் பொறாமைகளை அல்லாஹ் வெளிப்படுத்திவிடவே மாட்டான் என்று என்னிக் கொண்டிருக்கின்றனரா?

وَلَوْ نَشِاء لَأَرَيْنَاهُمْ فَلَعَرَفْتُهُمْ بِسَيِّدِهِمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ  
 الْقَوْلِ طَوَّا اللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ ۝ وَلَنْبُلُونَكُمْ حَتَّى تَعْلَمَ الْمُجَاهِدِينَ  
 مِنْكُمْ وَالصَّابِرِينَ لَوْ نَبْلُو أَخْبَارَكُمْ ۝ إِنَّ الَّذِينَ كَفَرُوا  
 وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ وَشَاقُوا الرَّسُولَ مِنْ بَعْدِ مَا  
 تَبَيَّنَ لَهُمُ الْهُدَى لَأَنَّ يَضْرُرُوا اللَّهَ شَيْئًا وَسَيُعْلَمُ أَعْمَالُهُمْ ۝  
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا  
 أَعْمَالَكُمْ ۝ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ ثُمَّ  
 مَا تُؤْمِنُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ۝ قَلَّا مَنْ هُنُّ وَاتَّدَعُوا إِلَى  
 السَّلَامِ ۝ وَأَنْتُمُ الْأَعْلَوْنَ ۝ وَاللَّهُ مَعَكُمْ وَلَنْ يَرْكِمُ أَعْمَالَكُمْ ۝  
 إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهُوَ أَنْ تُؤْمِنُوا وَتَتَقَوَّلُوا بُوْتَكُمْ  
 أَجُورُكُمْ وَلَا يُسْكِلُكُمْ أَمْوَالَكُمْ ۝ إِنَّ يَسْكُنُوهَا فَيُحِقُّكُمْ بَخْلُوْا  
 وَيُخْرِجُ أَضْغَانَكُمْ ۝ هَانُوا هُؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ  
 اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ ۝ وَمَنْ يَبْخَلُ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ  
 وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ ۝ وَإِنْ تَتَوَلَّوْا يُسْبِدِلُ قَوْمًا  
 غَيْرُكُمْ ۝ لَا يَكُونُونَ أَمْثَالَكُمْ ۝

30. மேலும் (நபியே!) நாம் நாடினால், அவர்களை உமக்குக் காண்பித்து விடுவோம்; அப்பொழுது அவர்களுடைய(முக) அடையாளத்தைக் கொண்டேந்து அவர்களை திட்டமாக அறிந்து கொள்வீர்; மேலும், (சூழ்ச்சியான) பேச்சின் தொனியில் திட்டமாக அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான்.

31. அன்றியும் (விசுவாசிகளே!) உங்களில் அறப்போர் புரிவோரையும், பொறுமையாளர்களையும் நாம் அறிந்து (அறிவித்து) விடும் வரை, உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; இன்னும், உங்களுடைய செய்திகளையும் நிச்சயமாக நாம் வெளிப்படுத்துவோம்.

32. நிச்சயமாக நேர்வழி இன்னதென்று உங்களுக்குத் தெளிவான பின்னர், (அதனை) நிராகரித்து விட்டு, அல்லாஹ் விள்ளை பாதையை விட்டும் (மற்றவர்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ் விழுடைய) தூதருக்கு விரோதமாகவும் நடக்கின்றார்களே அத்தகையோர்— (அதனால்) நிச்சயமாக அல்லாஹ் வுக்கு யாதொரு தீங்கும் செய் துவிடவே மாட்டார்கள்; அவர்களுடைய (சூழ்ச்சியான) செயல்களை (எல்லாம்) அல்லாஹ் அழித்து மிடுவான்.

33. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ் வுக்கு வழிப்படுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; (மாறுசெய்து) உங்களுடைய செயல்களை நீங்கள் வீணாக்கியும் விடாதீர்கள்.

34. நிச்சயமாக நிராகரித்து விட்டு, அல்லாஹ் வுடைய பாதையை விட்டும் (பிறர் செல்வதைத்) தடுத்து, பின்னர் அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க மரணித்து விடுகின்றார்களே அத்தகையோர்— அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

35. (விசுவாசிகளே!) நீங்கள் தையியமிந்து விடாதீர்கள் ; இன்னும் (முன்கூட்டி) சமாதானத்தை கோராதீர்கள் ; இன்னும் நீங்கள்தாம் மிக உயர்ந்தவர்கள் ; அல்லாஹ் வோ உங்களுடன் இருக்கின்றான் ; மேலும், உங்களுடைய செயல்களை (அவற்றின் நற்கவியை) அவன் குறைத்துவிடவே மாட்டான்.

36. நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் விளையாட்டும், வீணுமேயாகும்! மேலும், நீங்கள் விசுவாசங்கொண்டு, (அல்லாஹ் வுக்குப்) பயந்தும் (நடந்து) கொண்டால் உங்களுடைய கூலிகளை அவன் உங்களுக்குக் கொடுப்பான்; உங்களுடைய செல்வங்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவும் மாட்டான்.

37. அவ்வாறு, அவன் உங்களிடம் அதனைக் கேட்டுப்பின்னர் உங்களை அவன் வற்புறுத்தினாலும், (அதனைக் கொடுக்காது) நீங்கள் உலோபத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அவன், உங்களுடைய கபடங்களை வெளியாக்கியும் விடுவான்.

38. (மனிதர்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தான் அவர்கள்; அல்லாஹ் விள்ளை பாதையில் செலவு செய்வதற்காக நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; அப்பொழுது உலோபத்தனம் செய்வோரும் உங்களில் இருக்கின்றனர்; மேலும், எவர் உலோபத்தனம் செய்கிறாரோ, அவர் உலோபத்தனம் செய்வதெல்லாம் அவர் தனக்கே (கேடாகத்) தான்; இன்னும், அல்லாஹ் (தேவையற்ற) சீமான்; நீங்களோ தேவையுடையவர்கள்; மேலும், (அவனுடைய கட்டளைகளை) நீங்கள் புறக்கணிப்பீர்களானால், (உங்களை அழித்து) உங்களையல்லாத (வேறு) சமூகத்தாரை (உங்கள் இடத்தில்) அவன் மாற்றி விடுவான்; பின்னர், அவர்கள் உங்களைப்போன்றோராக இருக்கமாட்டார்கள்.